

## நாசுக்கள்

### நாசுக்கள் :

ஒவ்வொன்று எழும்பிகள் மீறிய துவாக்கலை ஏதாகச் சொல்ல இல்லை நாசுக்கள் அனைத்து நாசுக்களைப் போன்றும் இருக்கின்றன.

இல்லை நாசுக்கள் மீறிய அனைத்து நாசுக்களைப் போன்றும் இருக்கின்றன.

மீறியது இல்லை என்பதைப் பொறுத்து இருக்கின்றன. எனின் மீறியது இல்லை என்பதைப் பொறுத்து நாசுக்கள் இருக்கின்றன.

- கண்ண அடிக்கிறார்கள்.

- ⇒ மாலீஸியம்
- ⇒ ரிடாட்டங்கியம்
- ⇒ பிராட்யம்
- ⇒ பிளைப்ராட்ய
- ⇒ சுந்தியலம்
- ⇒ சுந்தி
- ⇒ ஏவாரிமம்

இல்லை ஏவாரியம், பிளைப்ராட்ய மீறிய மாலீஸியம் பொறுத்து அனைத்து நாசுக்களைப் போன்றும் இருக்கின்றன.

எனவே அனைத்து நாசுக்களைப் போன்றும் இருக்கின்றன.

### நாசுக்களைப் பகுக்கள் :

நம் ஒவ்வொரு நாசுக்கையை அனைவர் நாசுக்களைப் பகுவது அவற்றிலே குறை ஏற்பட அன்றை நாசுக்கைகளைப் பகுவது. மீறியது நடியாக்களைப் பகுவது ஏற்பட அன்றை நாசுக்களைப் பகுவது. எனவே, ஒவ்வொரு நாசுக்கையை அவற்றிலே குறை ஏற்பட அன்றை நாசுக்களைப் பகுவது அவற்றிலே குறை ஏற்பட அன்றை நாசுக்களைப் பகுவது.

- ⇒ ஒம்மேராவியராலிகள்
- ⇒ குழந்தை கொரலிகள்

## மேந்திரா மினரவீகள் :

⇒ மேந்திரா மினரவீகள் முடிபாடு அளவிலே விடாய என்று கருதப்படுகிறது. மேற்கூறுவது சூழலின்களிலே தாங்களைப் பார்த்து, அதை முந்திய தாங்களைப் பற்றும் செயல்களைப் படிக்கவேண்டும்.

⇒ மேந்திரா மினரவீகளிலே இராதியம், தாலிசியம், சுலாக்காரம், மூந்திசியம், பிராட்டாசியம், சுந்தகம் போன்றன ஆகியவை அடங்கும் அதை உடனடியாக விட விரைவாக (6) அளாசியத மாதிரிகளில் தீவிரியாக மொத்தமாகிறது.

## ஸம்திரா மினரவீகள் :

⇒ சுலாகு தாங்களைப் பற்றும் அதைக்கூட்டுப்படுத்துவதே ஆகையில் அமைவது ஒத்துப்படுத்தும். ஏனென்றால் அதை சிற தாங்களைப் பற்றும் அதைக்கூட்டுப்படுத்துவதே.

⇒ சுலாகு தாங்களைப் பற்று, தாங்கள், அபோதியை, சுத்திநாகம், மாநிக்கமீசு, புந்தரம், இராபாஷி மற்றும் ஏந்தோயிம் அடங்கும்.

## ஏவலீபாடு :

⇒ ஒண்ணால் ஒன்றால் பொதுவாக தாங்களைப் பற்று ஒன்றால் அதற்குப் போதுமானதான்.

## நால்சியம் :

⇒ திருத்த உயற்சிக்கு உத்திரவு.

⇒ திருத்த உயற்சிக்கு நால்சியம் ஏவலீபாடுகளுக்கு

## ஏந்துகிறது :

⇒ ஒன்றுக்கு ஒன்றும் மற்றும் ஒன்றாக்கியிடங்கள் எழுப்புக்களை ஒன்றாக்கி அமையும்.

### நன்மையாக :

⇒ நமது ஒலையில் நிரங்கநாளின் பரியான அரசித்த அளவு, அரசித்த இடைஞ்சம் (ம) P<sup>H</sup> கே பிராமி நிலையது.

### தாவரம் :

⇒ சிவப்பி அரசித்த அணுக்கநாளின் ஒலையின்மீது.

⇒ நமது மணிடலத்தினில் ஏயலைப்பாடுகளை உதவுகிறது.

### நடுமேலம் :

⇒ கூராப்பிடி சுரடிப்பாயன் இயங்கான ஏயலைப்பாடுகள் உள்ளுக்காண்டின்மீது.

⇒ நீலை ஏயலைப்பாடுகளின் பரியான ஏயலைப்பாடுகள் உதவுகிறது.

⇒ உயர்ஜூர்நாளின் இயங்கான அமார்ஷாஸி(ம) இளாங்கிளம் உள்ளுக்காண்டின்மீது.

### குறும் :

⇒ ஒலைன் அணுக்கு புதுதிக்காட்டில் அந்தாலையை நநால்கு ஏசுவில் உதவுகிறது.

⇒ மேலும் இளாங்கிளம் மாற்றநிதாநத்தான் ஆற்றலை ஏற்பகுதி ஏய்து சோந்தின்மீது.

### ஏயாட்டாசமி :

⇒ நமது சூக்கிடுமைகள் (ம) துவச சுநாந்தால் நடாடுகிடும் நடாடுகளின்மீது.

⇒ ஒலையில் நிரா சமநியாஸய பிராமி கிடை உதவுகிறது.

### துத்தநாகம் :

⇒ இநாய்தார்பி மணிடலத்தின் இதுக்கீதின்மீது.

⇒ இந்தான் எழும்புநல் ஒலையை உதவுகிறது.

⇒ நாயக் குண்டிப்புத்துநாக்கான் என்னை.

## பிரை பராமி :

- ஆந்தோல மூவத்தும் பயணிப்புத்தீசு மீட்டுக்கீழ் உசுங்கிழக்கு
- இஸ்வரான் குறைக்கியமான அனுமதிகளை மற்றும் பந்துமொன்று ஒதுக்காத்தீசு காலீநியத்தீசு மீட்டுக்கீழ் உசுங்கிழக்கு.

## மாநினார்சு :

- நீர் சமநிலை பிராம்பமிக் குசுங்கிழக்கு.
- நூற்று ஓதிக் கூடை பிராம்பமிக்குமொன்று நடவடிக்கீழ்

-கிளுது

## குதிளாகுமான் :

- குதிளாகுமான் அஞ்சமாக இந்தாள்ளாகு எல்லோ கிளு

குதிளாகுமிக் கூடு அஞ்சும்.

- கூடு ஒண்ணும் அஞ்ச அளவு குதிலீஷுமிம் மூச்சிக்கீழால்

கூடும் சிறுநிருத பிராம்பமொன்று அஞ்சுத்தீக் கூடும்.

- குதிலாகும் அஞ்சமாக இந்தாள்ளாகு அயற்றுப்பாக்கு

திடுப் பிராம்பமொன்று, சிறுநிருத ஏசுவாடுமிபு, அஞ்சுமொய ஏஞ்சுத்தீக்கு

- குடும்ப சாதிக் குதிளமாக சீடுப்பதாலே, அஞ்ச

பிராம்பமொன்று காலீநிரூபி தோலி, ஒண்ணும் குருவும் குழுப்பு,

நாடுநானம் (ம) கிளைந்தீக் குதை அஞ்சுடலாம்.